Registered Office "Maithri" 132, Cathedral Road, Chennai 600 086, India.

CIN: L74999TN1972PLC006127



Rane Engine Valve Limited

//Online Submission//

REVL/SE/47/2021-22

January 26, 2022

BSE Limited	National Stock Exchange of India Ltd.
Listing Centre	NEAPS
Scrip Code: 532988	Symbol: RANEENGINE

Dear Sir / Madam,

Sub: Newspaper publication of Un-audited Financial Results – Regulation 47 of SEBI LODR

We hereby enclose copies of extract of the Un-audited financial results of the Company for the quarter and nine-months ended Dec 31, 2021 (UFR) published on January 26, 2022, in the newspapers, viz., 'Business Standard' (English) and 'Dinamani' (Regional language).

We request you to take the above on record and note the compliance under relevant provisions of SEBI (Listing Obligations and Disclosure Requirements) Regulations, 2015 (SEBI LODR).

Thanking you.

Yours faithfully,

For Rane Engine Valve Limited

Vivekanandaa M Secretary

Encl: a/a

RANE ENGINE VALVE LIMITED 999TN1972PLC006127 ice: "MAITHRI", 132. Cathedral Road, Chennai - 600 086. Visit us at: www.ranegroup.com d Financial Results for the Quarter and Nine Months Ended December 31, 2021 Rs.in Crores except per share dat Nine Months ended

NI-		31.12.2021	31.12.2020	31.12.2021	31.12.2020
No.		Unaudited	Unaudited	Unaudited	Unaudited
1.	Total income from operations	99.08	92.56	275.46	206.45
2.	Net Profit / (Loss) for the period (before tax and Exceptional Items)	(1.90)	(2.03)	(14.37)	(31.61)
3.	Net Profit / (Loss) for the period before tax (after Exceptional Items)	(4.55)	21.46	(17.92)	(8.93)
4.	Net Profit / (Loss) for the period after tax (after Exceptional Items)	(2.97)	14.17	(11.85)	(5.61)
5.	Total Comprehensive Income for the period (comprising				· · · ·
	profit / loss) for the period (after tax) and other Comprehensive				
	Income (after tax)	(2.90)	14.08	(11.66)	(5.87)
6.	Equity Share Capital	`6.7Ź	6.72	` 6.7Ź	`6.7Ź
7.	Earnings Per Share (of Rs 10/- each)				
	(for continuing and discontinued operations)-				
	(a) Basic :	(4.42)	21.08	(17.64)	(8.34)
	(b) Diluted :	(4.42)	21.08	(17.64)	(8.34)

The above is an extract of the detailed format of Quarterly Results filed with the Stock Exchanges under Regulation 33 of the SEBI (Listing an Disclosure Requirements) Regulations, 2015. The full format of the unaudited financial results are available on the Stock Exchange website www.bseindia.com and www.nseindia.com and on the company's website - www.ranegroup.com

- Its have been reviewed by the Audit Committee and approved by the Board of Directors at their respective m held on January 25, 2022. The Statutory auditors have carried out limited review of these financial results. a) The results for the Nine months ended December 31, 2021 are not comparable as such with that of the Nine months ended I 2020 as the Company's operations for a part of the Nine months ended December 31, 2020 were suspended on account of
- a by the Government of india consequent to the outbreak of COVID-19 pandemic. pany, based on the internal and external information available up to the date of approval of these financial results, has concluded the nents are required in the carrying amounts of property, plant and equipment, deferred tax assets, inventories, trade receivables a ricial assets. While the COVID-19 situation has adversely impacted the business in the short term, the management does u any material medium to long term risk to its business prospects. However, given the uncertainties associated with the nature a the pandemic, actual results may differ from those estimated as at the date of approval of these financial results. The company is monitor future economic conditions and update its assessment.
- ale of Land of Rs.23.95 Crores (net of incidental expenses) for the guarter and nine months ended December 31, 2020 and for th
- 2021, ent Expenditure of Rs.0.46 Crores and Rs.1.27 Crores for the quarter and nine months ended December 31, 2020; Rs.2.65 Crores for the quarter and nine months ended December 31, 2021,
- s and Rs.3.55 Crores for the quarter and nir ant Expenditure of Rs.0.90 Crores and Rs.1.72 Crores for the quarter ended September 30, 2021 and the year ended
- For Rane Engine Valve Limited January 25, 2022 L Ganesh, Chairman

COCHIN INTERNATIONAL AIRPORT LTD. CIAL/ELE/374 26.01.2022 CIAL **TENDER NOTICE**

Sealed item rate tenders are invited for the "Supply of Light Fixtures for T2 Business Jet Terminal, CIAL, Nedumbassery" from the suppliers having credentials as below. The cost of tender document is Rs.2,000/- (GST Extra).

EMD Estimated Amount (Rs.) Completion Name of Work (Rs.) Period Turnover 1. Supply of Light Fixtures 56 lakhs (approx.) 1,20,000/- 10 Weeks Rs 100 lakhs Interested firms may submit their application with relevant documents Prequalification to the office of the Managing Director, Cochin International Airport Ltd., Nedumbassery on or before **31.01.2022**. For details visit our website **www.cial.aero**. **Sd/- MANAGING DIRECTOR**

Tube Investments of India Limited 🔅

CIN:L35100TN2008PLC069496 INDIA Regd.Office: 'Dare House', 234, N.S.C. Bose Road, Chennai - 600 001 Tel: 91 44 42177770-5 Fax: 91 44 42110404 Website: www.tiindia.com E-mail id: investorservices@tii.murugappa.com

NOTICE

NOTICE is hereby given that in accordance with Section 110 of the Companies Act 2013 ("the Act') read together with the Companies (Management and Administration) Rules, 2014 as amended from time to time, including any statutory modification of re-enactment thereof for the time being in force, Regulation 44 of the Securities and Exchange Board of India (Listing Obligations and Disclosure Requirements) Regulations, 2015 as amended from time to time ("Listing Regulations"), the Secretaria Standard issued by the Institute of Company Secretaries of India ("ICSI") on General Meetings ("SS-2") and the relaxations and clarifications issued by the Ministry of Corporate Affairs vide General Circular No. 14/2020 dated 8th April, 2020 read with General Circular No.17/2020 dated 13th April, 2020, General Circular No.22/2020 dated 15th June, 2020, General Circular No.33/2020 dated 28th September, 2020, General Circular No. 39/2020 dated 31st December, 2020, General Circular No.10/2021 dated 23rd June, 2021 and General Circular No.20/2021 dated 8th December, 2021 ("MCA Circulars") and the Securities and Exchange Board of India ("SEBI") Circular Nos. SEBI/HO/CFD/CMD1/CIR/P/2020/79 dated 12th May, 2020 and SEBI/HO/CFO/CMD2/ CIRP/2021/11 dated 15th January, 2021 ("SEBI Circulars") and other applicable laws and regulations, if any, that the following Special Resolution is proposed in the Notice of Postal Ballot & E-voting ("the Notice") under Special Business for approval of the Members of Tube Investments of India Limited ("the Company") through Postal Ballot by way of remote e-voting process ("remote e-voting").

Item no. Gist of the Resolution

Approval pursuant to Section 186 and other applicable provisions of the Companies Act. 2013 and the Rules thereunder for the acquisition of controlling interest in the equity share capital of M/s. Cellestial E-Mobility Private Limited ("Cellestial") through purchase from its founders and existing shareholders as well as through primary infusion by way of subscription to new equity shares, together aggregating about Rs.161 Crores and to further invest, lend or provide guarantee for a sum not exceeding Rs.139 Crores as may be required in future, and matters connected therewith.

In terms of the MCA and SEBI Circulars, the Notice has been sent through electroni mode only to the Members of the Company whose email addresses are registered with the Depository Participant(s)/Company/Registrar and Share Transfer Agent {"RTA" i.e., KFin Technologies Private Limited ("KFin"). The electronic dispatch of the Notice has been completed on 25th January, 2022. The Notice inter alia indicating the process and manner of remote e-voting is also available on the Company's website www.tiindia.com, on the website of Stock Exchanges i.e., BSE Limited www.bseindia.com and National Stock Exchange of India Limited www.nseindia.com and on the website of KFin at https://evoting.kfintech.com. Pursuant to the provisions of Section 108 of the Act read with Rule 20 of the Companies (Management and Administration) Rules, 2014 ("Rules"), as amended from time to time. Regulation 44 of the Listing Regulations and SS-2 issued by the ICSI, the Company is pleased to provide electronic voting facility through KFin at https://evoting.kfintech.com to enable its Members to cast their vote by electronic means in respect of the business proposed to be transacted. The details pursuant to the Act read with the Rules, SS-2 and MCA

RANE ENGINE VALVE LIMITED Rane CIN: L74999TN1972PLC006127 Regd. Off. : "Maithri", No.132, Cathedral Road, Chennai - 600 086, Tel.: 044 2811 2472 / 73 E-mail: investorservices@ranegroup.com Website: www.ranegroup.com;

NOTICE TO MEMBERS – POSTAL BALLOT Pursuant to Section 110 of the Companies Act, 2013 read with Rule 22 of the Companies (Management and Administration) Rules, 2014 and the MCA Circulars (as defined below) Members are hereby informed that pursuant to section 110 of the Companies Act, 2013 read with Rule 20, 22 of the Companies (Management and Administration) Rules, 2014 read with Regulation 44 and other applicable regulations of Securities Exchange Board of India (Listing Obligations and Disclosure Requirements) Regulations 2015 ("SEBI Listing Regulations") as amended and in terms of the circulars issued by the Ministry of Corporate Affairs ("MCA") vide its General Circular No. 14/2020 dated April 08, 2020 and General Circular No. 17/2020 Vide is deficit a Greena Circular No. 19/2020 dated April 06, 2020 and General Oricular No. 19/2020 dated April 13, 2020, General Circular No. 22/2020 dated June 15, 2020, General Circular No. 33/2020 dated December 31, 2020, General Circular No. 10/2021 dated June 23, 2021 read with General Circular No. 10/2021 dated June 23, 2021 read with General Circular No. 20/2021 dated June 23, 2021 read with General Circular No. 20/2021 dated June 23, 2021 read with General Circular No. 20/2021 dated June 23, 2021 read with General Circular No. 2020, General Circular No. 20/2021 dated June 23, 2021 read with General Circular No. 20/2021 dated June 23, 2021 read with General Circular No. 20/2021 dated June 23, 2021 read with General Circular No. 20/2021 dated June 23, 2021 read with General Circular No. 20/2021 dated June 23, 2021 read with General Circular No. 20/2021 dated June 23, 2021 read with General Circular No. 20/2021 dated June 23, 2021 read with General Circular No. 20/2021 dated June 23, 2021 read with General Circular No. 20/2021 dated June 23, 2021 read with General Circular No. 20/2021 dated June 23, 2021 read with General Circular No. 20/2021 dated June 23, 2021 read with General Circular No. 20/2021 dated June 23, 2021 read with General Circular No. 20/2021 dated June 23, 2021 read with General Circular No. 20/2021 dated June 23, 2021 read with General Circular No. 20/2021 dated June 23, 2021 read with General Circular No. 20/2021 dated June 23, 2021 read with General Circular No. 20/2020 dated June 23, 2021 read with General Circular No. 20/2020 dated June 23, 2021 read with General Circular No. 20/2020 dated June 23, 2021 read with General Circular No. 20/2020 dated June 23, 2021 read with General Circular No. 20/2020 dated June 23, 2021 read with General Circular No. 20/2020 dated June 23, 2021 read with General Circular No. 20/2020 dated June 23, 2021 read with General Circular No. 20/2020 dated June 23, 2020 dated Jun 20/2021 data December 08, 2021 (collectively referred to as "MCA Circulars") and other applicable laws and regulations for the time being in force, the Company has sought approval of the members by way of a special resolution for Issue of Warrants on Preferential basis as

of the memoers by way of a special resolution for issue of warrants on Preferential basis as set out in the Notice dated January 25, 2022 ("Notice"), by way of postal ballot through remote electronic voting ("e-voting"). In compliance with the aforesaid MCA Circulars, the Company has dispatched the Postal Ballot Notice on Tuesday, January, 25, 2022 through electronic mode to all those Members holding shares as on Friday, January, 21, 2022("cut-off date") and whose email addresses are registered with the Company/Depositories. Members whose e-mail IDs are not registered with the depositories are requested to send required details and documents as described in the Postal Ballot Notice to Company's e-mail ID investorservices@ranegroup.com or to Data and the depositories are requested to be a set of the se RTA's e-mail ID srirams@integratedindia.in.

Pursuant to the aforesaid circulars, the hard copy of Postal Ballot Notice, Forms and pre-paic business envelope will not be sent for this Postal Ballot. The voting can be done only through remote e-voting facility. The Company has engaged Central Depository Services (India) Limited (CDSL) for facilitating the remote e-voting. The remote e-voting period commences on Wednesday, January, 26, 2022 (9.00 a.m. IST) and ends on Thursday, February, 24, 2022 (5.00 p.m. IST). The remote e-voting shall not be allowed beyond the said date and the e-voting module shall be disabled by CDSL for voting thereafter.

A person whose name is recorded in the register of members or in the register of beneficia owners maintained by the depositories as on the cut-off date only shall be entitled to avail the facility of remote e-voting. The voting rights of members shall be in proportion to their shares of the paid-up equity share capital of the Company as on the cut-off date.

Evoting facility is available at the link: https://www.evotingindia.com. Postal Ballot Notice along with explanatory statement inter alia indicating process and manner of casting vote through remote e-votingby members holding shares in physical form, dematerialized form and by members who have not registered their email addresses is available at the website of the Company at www.ranegroup.com, the websites of BSE Limited at www.bseindia.com, National Stock Exchange of India Limited at www.nseindia.com and CDSL website a https://www.evotingindia.com.

Mr. Balu Sridhar, Practicing Company Secretary (ICSI Membership no. FCS 5869) and Partner in M/s. A.K. Jain & Associates, Company Secretaries, has been appointed as the scrutinizer to scrutinize the postal ballot, in a fair and transparent manner.

The results of the postal ballot will be declared within 2 working days from the date o conclusion of the postal ballot process. The Results declared along with the report of the Scrutinizer shall be placed on the website of the Company viz., www.ranegroup.com and or the website of CDSL www.evotingindia.com immediately after the declaration of result. The results shall also be immediately forwarded to the stock exchanges where the Company's shares are listed.

In case of any queries or issues regarding e-voting, members may refer to the Frequently Asked Questions (FAQs) and e-voting manual available at www.evotingindia.com under help section or write an e-mail to helpdesk.evoting@cdslindia.comor contact Mr. Rakesh Dalvi 022-23058542/43). (By order of the board Place : Chennai

For Rane Engine Valve Limited Date : January 25, 2022 Vivekanandaa M. Secretary

> **Ramkrishna Forgings Limited** CIN No:L74210WB1981PLC034281 Regd. Office: 23, Circus Avenue, Kolkata-700017 Phone:033-4082 0900/0999, Fax-033-4082 0998 e-mail id:secretarial@ramkrishnaforgings.com, Website: www.ramkrishnaforgings.com

NOTICE OF POSTAL BALLOT/E-VOTING

BKEL

Members of Ramkrishna Forgings Limited ("Company") are hereby informed that pursuant to Section 110, 108 and other applicable provisions, if any, of the Companies Act, 2013 (as amended), read with Rule 22 and 20 of the Companies (Management and Administration) Rules, 2014 as amended from time to time, relevant circulars issued by he Ministry of Corporate Affairs, Regulation 44 of Securities and Exchange Board of Indi (Listing Obligations and Disclosure Requirements) Regulations, 2015 and Secretarial Standards on General Meeting (SS-2) issued by the Institute of Company Secretaries of India, the Company seeks approval of the members for the resolutions as set out in the Postal Ballot Notice dated 18th January, 2022, through remote e-voting only.

Newspaper: Business Standard Language: English Edition: All editions

Date of Publication: January 26, 2022

A united India can tackle any challenge: President

PUBLIC AFFAIRS

ADITI PHADNIS New Delhi, 25 January

voiding references to any controversial issues like the farmers' agitation, which dominated the Republic Day last year, President of India Ram Nath Kovind's last Republic Dav speech in this tenure, which ends later this year, was a tribute to those who battled Covid and also those who lost family to it. It was also a call to all Indians to return to their roots and patriotism, which he described as 'Indian-ness'.

He said the economy would himself to any growth figures. He hailed the government's commitment to reform while a special word of praise for 'young farmers' who had embraced 'natural farming'.

top gallantry awards conferred by the supreme commander of announced today, went to those who confronted and fought back insurgents in

Jammu and Kashmir. jobs, and young entrepreneurs'

AS INDIA BECAME ONE OF TOP 50 INNOVATIVE ECONOMIES

"IT IS ALL THE MORE SATISFYING TO NOTE THAT WE HAVE BEEN ABLE TO PROMOTE MERIT WHILE ALSO STRESSING **UPON ALL-ROUND INCLUSION"**

HIGHLIGHTING THE SACRIFICES MADE TO MAKE INDIA A DEMOCRACY "ALL OF YOU MUST SERVE YOUR PLACE OF BIRTH AND YOUR COUNTRY IN WHATEVER WAY YOU CAN"

Ram Nath Kovind President of India

grow at 'an impressive rate' this role in start-ups and digital indigenous vaccine was devel fiscal year, without committing payment platforms, he made oped and could be supplied to no reference to controversies over cryptocurrency. The New Education Policy was singled providing a 'helping hand' to out for blending the traditional those who needed it. There was and the modern but he skirted NEET, over which many south Indian states are up in arms. The president said it was grati-Neither China nor Pakistan fying that India was now merited a mention in the among the world's top 50 innospeech, though four out of five vative economies. "It is all the more satisfying to note that we have been able to promote the armed forces, which were merit while also stressing upon all-round inclusion."

He cited the Covid challenge to highlight how India came together as a nation. He While Kovind hailed the said that in the first year itself. role of small and medium the health infrastructure edienterprises (SMEs) in providing fice was beefed up and India was also able to help others. An Prerit Adarsh Gram Yojana.

Kanpur Dehat, Kovind spoke with obvious affection about his roots and said no matter where he was in the world his inner eye always kept his village and his country in its sights. "All of you must serve your place of birth and your country in whatever way you can," he said. The president added that he had great hopes from the new plans of inducting women in the armed forces. India, he said, has

embraced the challenge of reversing climate change and has taken the leadership position in this task. He referred to 75 years of freedom, Netaji Subhash Chandra Bose's contribution to independence and asked Indians to emulate the spirit of Gandhi. There was no particular reference to Hindutva or the Ram Temple on which construction started in 2021. Unlike some of the speeches of former president Pranab Mukherjee that did not shy away from chiding the govdevelopment of Sui village in ernment and the Opposition on parliamentary disruption. President underlined the enormous sacrifice that went into making India a democracy and later a republic.

His speech had no artifice and it was a simply worded non-judgmental message that reminded Indians that they could tackle any challenge-as long as theykept together.

Gen Rawat, Covid warriors in Padma list

Chandrasekaran, Nadella, Pichai, Ella also figure in the civilian awards list

ADITI PHADNIS New Delhi, 25 January

People at the forefront of the fight against Covid-19 - doctors, pharma industry leaders, and medical specialists formed the largest chunk of those selected for India's highest civilian awards on the eve

of the 73rd Republic Day. India's first Chief of Defence Staff, General Bipin Rawat, who died last month in a chopper accident, has been honoured posthumously with the Padma and co-founder Suchitra Ella Vibhushan — India's secondhighest civilian award.

▶ FROM PAGE 1



Late General Bipin Rawat. former chief of defence staff. awarded Padma Vibhushan posthumously FILE PHOTO

were awarded the Padma Bhushan as was Serum Krishna Ella, chairman of Institute of India's Cvrus Bharat Biotech, and his wife Poonawalla. Over half-a-dozen

built a stake in Unilever.

"The decision to cut

doctors and those engaged in Congress leader Ghulam Nabi medical research got the Padma Bhushan and Padma Shri.

other countries as well. He

cited two examples of India's

commitment to grow as a

nation: the imminent induc-

tion of the aircraft carrier

Vikrant built by the Indian

Navy and Cochin Shipyard,

that has led to India being

counted among the world's

leading naval powers; and the

Bhiwani district, Haryana (that

the president visited in 2021), a

model village developed by

'enlightened villagers' who

wanted to give back. The Sui

village project was undertaken

and rolled out by the Mahadevi

Parameshwaridas.Jindal Chari-

table Trust under the state gov-

ernment's scheme, the Swa-

Desai, Dr Narendra Prasad Mishra (posthumous), VV Dongre, SV Adinarayana Rao, V Seshiah, Bhimsen Singhal, Balaji Tambe (posthumous), Kamlakar Tripathi, Himmatrao Bawaskar, and Prokar Dasgupta, who is now based in

the UK. Tata Sons Chairman N Chandrasekaran, Microsoft Alphabet CEO Sundar Pichai have been awarded the Padma Bhushan.

phenomenal run since March sumer goods companies. Trian and urging the company's 2020, thanks to the post-panhas not confirmed that it has management to focus on

ikely to continue till there

Azad (Padma Bhushan), as well as former West Bengal chief These included Dr Lata minister and Communist Party of India (Marxist) leader Buddhadeb Bhattacharjee. Former Uttar Pradesh CM Kalyan Singh was conferred the Padma Vibhushan posthumously.

Classical music legend Prabha Atre got the Padma Vibushan. Gurmeet Bawa and actor Victor Banerjee also got awards on a list where no Bollywood biggies figured, except musician Sonu Nigam. Culinary expert who made "curry" a byword in the UK. Madhur Jaffrey, was honoured with a Padma Bhushan.

CEO Satya Nadella, and

Interestingly, among those awarded civilian honours were

change at P&G and other con- deal a "near-death experience" strengthening performance.

demic monetary stimulus. Analysts said the volatility

Recalling his own village in

Business Standard

CHENNAI | WEDNESDAY, 26 JANUARY 2022

- Members holding shares either in physical form or in dematerialised form, as on a) 21st January, 2022 ("the Cut-off Date") only shall be eligible to exercise their right to vote by remote e-voting. A person who is not a Member as on the Cut-off Date should treat the Notice for information purposes only.
- Manner of registering/updating email addresses:
 - i) In case shares are held in physical mode, please send a request by email to the RTA at evoting@kfintech.com by providing Folio No., name of shareholder, scanned copy of the share certificate (front and back), PAN card (self-attested scanned copy) and Aadhar card (self-attested scanned copy).
 - ii) In case shares are held in demat mode, please provide DP ID+CLIENT ID or beneficiary ID (16 digit DP ID + Client ID or 16 digit beneficiary ID). Name. client master or copy of Consolidated Account statement, PAN card (selfattested scanned copy), Aadhar card (self-attested scanned copy) to evoting@kfintech.com. If you are an individual shareholder holding securities In demat mode, you are requested to refer to the login method explained at step 1 (II)(A) of the Notice i.e., Login method for e-voting for Individual shareholders holding securities in demat mode.
 - iii) Alternatively. Shareholders/Members may send a request to evoting@kfintech.com for procuring user id and password for e-voting by providing above mentioned documents.
- iv) In terms of SEBI circular dated 9th December, 2020 on 'E-voting facility provided by Listed Companies', Individual shareholders holding securities in demat mode are allowed to vote through their demat account maintained with Depositories and Depository Participants. Shareholders are required to update their mobile number and email ID correctly in their demat account in order to access e-voting facility.
- Manner of casting vote through e-voting: Members will have an opportunity to cast C. their votes remotely on the business as set forth in the Notice through e-voting system. The login credentials for casting the votes through e-voting shall be available to the Members through email after successfully registering their email addresses in the manner provided above. The detailed procedure for casting the votes through e-voting is provided in the Notice. The details are also made available on the website of the Company.
- The remote e-voting period will commence on Wednesday, 26th January, 2022 at 09:00 a.m. (IST) and end on Thursday, 24th February, 2022 at 05:00 p.m. (IST) The remote e-voting module shall be disabled for voting thereafter by KFin and voting shall not be allowed
- Once the vote on the resolution is cast, the Member shall not be allowed to change it subsequently.
- All the Members of the Company as on the Cut-Off Date (including those Members who may not have received the Notice due to non-registration of their e-mail addresses with the Company/RTA/Depositories) shall be entitled to vote in relation to the proposed business in accordance with the process specified in the Notice
- Mr. R Sridharan (ICSI Membership CP No.3239-FCS No.4775) of g. M/s. R Sridharan & Associates, Company Secretaries, has been appointed as the Scrutinizer for conducting the Postal Ballot through remote e-voting process, in a fair and transparent manner.
- Members may refer to the Notice for detailed instructions on remote e-voting for the Special Business being transacted through Postal Ballot by way of remote e-voting. In case of any query, clarification(s) and/or grievance(s) in respect of voting by electronic means, please refer the Help & Frequently Asked Questions (FAQs) section and E-voting user manual available at the download Section of KFin's website https://evoting.kfintech.com or send an email a investorservices@tii.murugappa.com or contact Mr. G Vasanth Rao Chowdari, Manager - Corporate Registry, KFin Technologies Private Limited, Unit: Tube Investments of India Limited, Selenium Tower B, Plot No. 31-32, Gachibowli, Financial District, Nanakramguda, Serilingampally Mandal, Hyderabad, Telangana - 500 032 or at the email ID evoting@kfintech.com or call KFin Toll free No. 1800-309-4001, for any further clarifications.

Chennai

25th January, 2022

For Tube Investm

By Order of the Board

ents of India Limited

S SURESH Company Secretary

In compliance with the MCA and SEBI Circulars the Company is issuing this Public Notice to encourage its members to register their email addresses to enable them to vote at the Postal Ballot Resolutions

(a) Members holding shares in dematerialized mode, are requested to register their email id and mobile numbers with their relevant Depositories through their Depository Participants.

b)Members holding shares in physical mode and have not registered/ updated their e mail addresses with the company are requested to register by writing with details of folio number and attaching a self-attested copy of PAN to KEintech Technologies Pyt. Ltd. Registrar & Share Transfer Agent of the Company, by e-mail at einward.ris@kfintech.com o to the Company, by email at secretarial@ramkrishnaforgings.com

Members are further hereby informed that the Company has completed the dispatch of Postal Ballot Notice dated 18th January, 2022 alongwith Explanatory Statement on Tuesday, 25th January, 2022 in electronic mode to those members of the Company whose e-mail addresses are registered with the Company's Registrar and Share Transfer Agent/Depository Participant as on 21st January, 2022 ("Cut-off Date"). The requiremen for sending physical copy of the Postal Ballot Notice and Postal Ballot Form has been deferred with vide relevant MCA and SEBI Circulars.

The notice of Postal Ballot is also available on Company's website at www.ramkrishnaforgings.com, website of the stock exchanges, BSE Limited at www.bseindia.com and National Stock Exchange of India Limited at www.nseindia.com and on the website of KFintech Technologies Pvt. Ltd. at www.kfintech.com

Members are hereby informed that:

- 1. The Board of Directors have engaged KFin Technologies Private Limited (KFintech) for providing e-voting platform
- The voting rights shall be reckoned on the paid up value of equity shares registered in the name of the member as on the cut-off date i.e. 21st January, 2022. A person who is in receipt of the Postal Ballot Notice in electronic mode but is not a member as on the cut-off date should treat this Notice for information purpose only.
- The e-voting period commences on Wednesday, 26th January, 2022 at 9.00 A.M. The e-voting period ends on Thursday, 24th February, 2022 at 5.00 P.M. E-voting will be blocked by KFintech at 5.00 PM on 24th February, 2022 and voting shall not be allowed beyond said time.
- Only those members, whose names are recorded in the register of members of the Company or in the Register of Beneficial Owners maintained by the Depositories as on cut-off date i.e 21st January. 2022, are entitled to cast their vote on the resolutions set out in the postal ballot notice.
- Members who have not received Postal Ballot Notice may write to einward.ris@kfintech.com and obtain the same.
- For any query or grievance connected with the voting by electronic means, you may refer to the frequently asked questions (FAQs) for shareholders and e-voting use manual for shareholders at the download section of https://evoting.kfintech.com of contact Mr. N Shyam Kumar of Kfintech at +9140 6716 2222 or at 1800 345 4001 (toll free)

The results of the postal ballot shall be declared on or before 4:00 p.m. of 26th February, 2022 at the Registered office at 23, Circus Avenue, Kolkata - 700017 and shall be placed along with Scrutinizer's Report on the Company's website www.ramkrishnaforgings.com and shall also be displayed on the Notice Board of the Company at its Registered Office and communicated to the Stock Exchanges and KFin Technologies Private Limited (KFintech).

> For Ramkrishna Forgings Limited Sd/-


	Sd/-
	Rajesh Mundhra
Dated: 25th January, 2022	(Company Secretary)
Place : Kolkata	M- No. : 12991

Unilever... Unilever, whose shares have jobs globally shows the signififallen by about a quarter from cant pressure that Unilever is their record high in 2019, last currently under," Sean Moran, week effectively abandoned restructuring specialist at law plans to buy GSK consumer firm Shakespeare Martineau, healthcare business for \$67 bilsaid. At P&G, Trian criticised lion. Its proposal, rejected by the Tide detergent maker's fall-GSK, was widely criticised by ing market share, low organic investors as being a costly and sales growth, ageing brands, risky distraction from dealing bureaucracy and excessive structural costs, among other with pressing challenges to the business, such as surging inflathings. "It just happens to be tion in emerging markets and right now that Unilever is in the weakness in healthy foods. Days later, reports also

Ackerman said. emerged that activist investor On Thursday, influential Nelson Peltz's Trian Partners British fund manager Terry had been building a stake in Smith criticised Unilever in a Unilever, mirroring a previous letter to his Fundsmith LLP investment and push for investors, calling the lost GSK

B	5 S	UC	OOK	U				# 3	574
			9	4					
		8			6		2		
3		6							
				8		3	7	1	
1		9				2		4	
			3			5			
		5	8	7	9		4		
	Ī	7					6		

SOLUTION TO #3573



"penchant for corporate gobbledygook as a substitute for effective action."

Smith criticised Unilever

Future Retail...

"It is difficult to understand their intentions. The account will become a bad loan (from back-dated, quarter ended June 2021)." Banks, however, are in better shape to absorb the burden of provisioning. frav," Barclays analyst Warren Lenders have been making provisions from the time it

became a one-time restructuring (OTR) account in (Q1FY22). OTR was implemented on

April 26, 2021. The overall exposure of the lenders to FRL is about ₹6,000 crore. The provisioning by the banks will happen by setting aside 25 per cent (₹1,500 crore) of the amount. Lenders have said they would not become party to this matter (going to court). Banks will focus on cash (payments), which seems unlikely to come in the light of the ongoing legal battle. "It is a legal matter between them (Amazon and FRL). As of now there is no legal communication (for going to the Supreme Court). There is also no clarity on the sale of small format store chains to pay off lenders," said a banker.

Bulls...

As of Tuesday, the US put 8,500 troops on heightened alert for deployment to aid NATO forces in response to Russia's build-up of troops on the Ukraine border. Crude oil prices rose marginally on Tuesday after declining 1.7 per cent the day before.

Investors are keenly watching the Federal Reserve policy meeting. The US central bank is expected to begin raising rates as soon as March. This has led to a lot of turmoil in equity markets, which have had a

some clarity on the Fed's plan to tame inflation, and what's in the Union Budget. Some analysts opined that equity markets were caught napping visa-vis pricing inflation, and there could be more correction in the offing. The Indian markets had gained as much as 8 per cent from their December 2021 lows. The latest correction has pushed year-to-date returns in negative territory.

Maruti...

"Month-on-month booking inflow has been quite steady at around 6,000 bookings per day," said Shashank Srivastava, senior executive director, marketing and sales. MSIL.

Srivastava said while passenger vehicle (PV) sales lagged behind in the past few years due to increase in acquisition cost, they will show a compound annual growth rate (CAGR) of around 7-8 per cent.

The commentary of good demand from India's largest carmaker is a positive sign for the industry that is currently hamstrung by poor sales. PV sales in India have been falling for four months in a row since September. The auto industry in India is going through a long-term structural slowdown, given that the CAGR across all major vehicle segments has witnessed a decline over the past three decades. according to industry body Society of Indian Automobile Manufacturers. From a CAGR of 12.9 per cent between 2004 and 2005 and 2009 and 2010, it came down to 5.9 per cent in

the 2009-10 to 2014-15 periods. However, in the last five-year period, between 2014-15 and 2019-20 (FY20), the CAGR of the PV segment has dropped to just 1.3 per cent, revealed the Siam data.

More on business-standard.com

Newspaper: Dinamani Language: Tamil Edition: Chennai Date of Publication: January 26, 2022

zwere

தமிழர்களைப் பற்றி அறிய எத்தனை நூற்றாண்டுகள் ஆகும்?

சென்னை, ஜன. 25: தமிழர்களைப் பற்றி அறிந்து கொள்ள பாஜக வினருக்கு எத்தனை நூற்றாண் டுகளாகும் எனத் தெரியவில்லை என்று முதல்வரும், திமுக தலை வருமான மு.க.ஸ்டாலின் கூறி னார்.

புதன்கிழமை, 26 ஜனவரி 2022

திமுக மாணவரணி சார்பில் தமிழ்நாடு முழுவதும் செவ் வாய்க்கிழமை ஏற்பாடு செய் யப்பட்டிருந்த மொழிப் போர்த் தியாகிகள் நாள் கூட்டத்தில், காணொலி வாயிலாக அவர் பங் கேற்று ஆற்றிய உரை:

ஹிந்தி மொழித் திணிப்புக்கு எதிராக 1938-இல் தொடங்கிய போராட்டம், 1940-இல் ஹிந்தி கட்டாயமில்லை என்று அறிவிக் கும் வரை நடந்தது. 1948-ஆம் ஆண்டு மீண்டும் ஹிந்தி திணிக் கப்பட்டது. அப்போதும் இரண் டாண்டு காலம் அந்தப் போராட் டம் நடந்தது.

1963-இல் மீண்டும் ஹிந்தி ஆதிக்கம் தலைவிரித்தாடி யது. இதற்கு எதிரான போரும் இரண்டாண்டு காலம் தமிழகத் தில் நீடித்தது. அத்தகைய தமிழ் அரசை நடத்தியதுதான் திமுக அரசு. அந்த வழியில் இன்றைய அரசும் தமிழரசாக நடந்து வரு கிறது.

கடந்த ஆறுமாதகாலத்தில் தமி முக்காகவும் தமிழினத்தின் மேன் மைக்காகவும் எத்தனையோ திட்டங்களை திமுக அரசு செயல் படுத்திக் கொடுத்திருக்கிறது. நமக்குக் கிடைத்த ஆட்சி அதிகா ரத்தை வைத்து நாம் இதனைச் செய்தாலும் மத்திய அரசிட மும் தமிழுக்காகப் போராடியும் வாதாடியும் கோரிக்கை வைத் தும் வருகிறோம்.

மாநில ஆட்சிமொழிகள் அனைத்தையும் மத்திய அரசின் ஆட்சிமொழியாக்கத் தேவை யான அரசியலமைப்புச் சட்டத் திருத்தத்தைக் கொண்டு வர வேண்டும் என்று போராடி வரு கிறோம்.

இந்திய அரசு அலுவலகங்க ளில் தமிழே அலுவலக மொழி யாக இருக்க வேண்டும். வழக் காடு மொழியாக தமிழ் வலம் வர வேண்டும் என முழங்கி வருகி

றோம். எந்த மொழிக்கும் எதிர்ப்பு அல்ல: தமிழ், தமிழ் என்று பேசுவதால் அது குறுகிய மனப் பான்மை அல்ல. ஹிந்தி மட்டு மல்ல, எந்த மொழிக்கும் தனிப் பட்ட முறையில் நாம் எதிரிகள் அல்ல.

நாம் ஹிந்தியை எதிர்க்க புப்

பாஜகவுக்கு முதல்வா் மு.க.ஸ்டாலின் கேள்வி



மொழிப்போர் தியாகிகள் தினத்தையொட்டி சென்னை, காந்தி மண்டபத்தில் உள்ள மொழிப்போர் தியாகிகள் மணி மண்டபத்தில் அவர்களின் படங்களுக்கு செவ்வாய்க்கிழமை மரியாதை செலுத்திய முதல்வர் மு.க.ஸ்டாலின். உடன் அமைச்சர்கள், நாடாளுமன்ற, சட்டப்பேரவை உறுப்பினர்கள் மற்றும் அரசு உயர் அலுவலர்கள்.

LIC HFL

வில்லை. ஹிந்தியின் ஆதிக்கத் தைத்தான் எதிர்க்கிறோம். ஹிந்தி மொழியை அல்ல, ஹிந்தித் திணிப்பை எதிர்க்கிறோம். தமிழ் மொழிப் பற்றாளர்களே தவிர - எந்த மொழி மீதான வெறுப் பாளர்களும் அல்ல. ஒருவர் ஒரு மொழியைக் கற்றுக் கொள் வது என்பது அவர்களது விருப் பம் சார்ந்ததாக இருக்க வேண்

த் டுமே தவிர, வெறுப்பைத் தூண் டு டும் வகையில் திணிப்பாக மாறக் த் கூடாது.

ஆனால் ஹிந்தியைத் திணிக்க நினைப்பவர்கள், அதனை ஆதிக் கத்தின் குறியீடாகவே திணிக் கிறார்கள். ஒரே ஒரு மதம்தான் இருக்கவேண்டும் என்று நினைப் பதைப் போல – ஒரே ஒரு மொழி தான் இருக்க வேண்டும் – அது

ஹிந்தியாகத்தான் இருக்க வேண் டும் என்று நினைக்கிறார்கள். ஹிந்தியைத் திணிப்பதன் மூல மாக ஹிந்தி பேசும் மக்களை அனைத்துத் துறைகளிலும் திணிக்கப் பார்க்கிறார்கள். ஹிந் தியைத் திணிப்பதன் மூலமாக மற்ற மொழி பேசும் மக்களை இரண்டாம்தரக் குடிமக்களாக மாற்ற நினைக்கிறார்கள். ஒருவ

னின் தாய்மொழியின் இடத்தை பறித்து - அந்த இடத்தில் ஹிந் தியை உட்கார வைக்கப் பார்க்கி றார்கள். அதனால்தான் ஹிந்தி மொழியின் ஆதிக்கத்தை எதிர்க் கிறோம். அவர்களுக்கு, தமிழ் என்றால்,

அவர்களுக்கு, தமிழ் என்றால், ளுக்க தமிழ்நாடு என்றால் ஏனோ கசக் இருக் கிறது. குடியரசு நாளில், தில்லி னைத் யில் நடைபெறும் அலங்கார ஊர் காலம

திகளின் அணிவகுப்பில் இந்த ஆண்டு தமிழ்நாட்டின் சார்பில் அனுப்பி வைக்கப்பட்ட வாகனங் களுக்குத் திட்டமிட்டு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. அதற்கு அவர்கள் சொன்ன காரணம் ஏற் றுக் கொள்ளத்தக்கதாக இல்லை. எத்தனை நூற்றாண்டுகள்: முன்னாள் முதல்வர் ராஜா ஜியே ஹிந்தியின் ஆதிக்கத்தை எதிர்த்து 1965–ஆம் ஆண்டுபேசி யாக வேண்டியது இருந்தது. தமிழ்நாட்டைச் சேர்ந்த ராஜா ஜிக்கே தமிழர்களைப் பற்றி புரிந்து கொள்வதற்கு 25 ஆண்டு கள் ஆனது என்றால் இன்றைய பாஜகவினருக்கு எத்தனை நூற் றாண்டுகள் ஆகும் என்று தெரிய

நாம் நமது தமிழினத்தின் மீது மாறாத பற்றுக் கொண்டவர்கள். தமிழுக்கு, தமிழர்களுக்கு ஒரு ஆபத்து என்றால் – அதற்காக அனைத்து தியாகத்துக்கும் தயா ராக இருப்பவர்கள். நாம் அரசி யல் இயக்கமாகச் செயல்படுவ தும் – தேர்தல் அரசியலில் பங்கெ டுப்பதும் – இத்தகைய நோக்கங்க ளுக்காகத்தான்.திமுக ஆட்சியில் இருக்கும் காலம் என்பது அன் னைத் தமிழ் ஆட்சியில் இருக்கும் காலமாக அமைய வேண்டும்.

ഖിல്லை.



''ஹாரிங்டன் சேம்பர்ஸ்'', பிளாக் எண். C, எண். 30/1A, அப்துல் ரஜாக் முதல் தெரு, சைதாப்பேட்டை, சென்னை - 600 015. Ph: 044-42010374

சொத்து சுவாதீன அறிவிப்பு

REF/LA/510300002017 - 2002 ஆம் ஆண்டு நிதிச் சொத்துக்கள் பாதுகாப்பு மற்றும் புனரமைப்பு மற்றும் பாதுகாப்பு நலன் அமல்படுத்துதல் சட்டத்தின் கீழ் மற்றும் 2002 பிணைக்காப்பு (அமலாக்கம்) விதிகளின் 8-ம் விதியுடன் பிரிவு 13(2) என்பவற்றின் கீழ் வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களைச் செயல்படுத்தும் வகையில் அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள ரூ.38,32,475.98 (ரூபாய் முப்பத்து எட்டு இலட்சத்து, முப்பத்து இரண்டாயிரத்து, நானூற்று எழுபத்து ஐந்து மற்றும் தொண்ணூற்று எட்டு பைசா மட்டும்) என்ற தொகையுடன் மாதாந்திர ரீதியில் ஒப்பந்த வீதத்தில் எதிர்கால வட்டியையும் சேர்த்து கேட்பு அறிவிப்பு தேதியிலிருந்து 60 நாட்களுக்குள் திருப்பிச் செலுத்துமாறு கோரி கடன்தாரர்கள் திருமதி, முத்துலட்சுமி க திரு. முனீஸ்வரன் R ஆகியோருக்கு 06.11.2021-லிருந்து செயல்விளைவு பெறும் வகையில், கீழே கையொப்பமிட்டுள்ள



02.09.2021 தேதியிட்ட கோரிக்கை அறிவிப்பில் (Demand Notice) குறிப்பிடப்பட்ட கடன் பாக்கி தொகையான ரூ.1,36,06,635.71 (ரூபாய் ஒரு கோடியே முப்பத்து ஆறு லட்சத்து ஆறாயிரத்து அறுநூற்று முப்பத்து ஐந்து மற்றும் பைசா வழுபத்து ஒன்று மட்டும்)ஐ அறிவிப்பு பெற்ற அறுபது தாட்களுக்குள் திரும்ப செலுத்த வேண்டுமென்று கடன்தாரர்: M5.றீ மாரியம்மன் ஸ்டோர்ஸ், அதன் சார்பாக உரிமையாளர் Mr.R.றீராம் ஆகியோருக்கு அறிவிப்பு அனுப்பப்பட்டது.

கடன்தாரர் வங்கிக்கு செலுத்த வேண்டிய கடன் தொகையை செலுத்த தவறியதால், குறிப்பாக கடன்தாரருக்கும் மற்றும் பொதுமக்களுக்கும் இதன் மூலம் அறிவிப்பது என்னவென்றால் மேற்படி எட்டம் 13(4) பிரிவின் கீழ்கொடுக்கப்பட்டுள்ள அடுகாரத்தின் படியும், மேற்சொன்ன விதிமுறைகளில் 8வது விதியின் படியும், **கீழே விவரிக்கப்பட்டுள்ள சொத்தினை 20.01.2022** தேதியன்று கீழே கையொப்பயிட்டவர் வங்கியின் உடமையாக்கியுள்ளார்.

கடனுக்கு ஈடாக அடமானம் வைக்கப்பட்டுள்ள சொத்தினை மீட்பதற்குரிய கால வரம்பு குறித்து சட்ட பிரிவு 13(8) ஷரத்துக்களின் மீது கடன்தாரரின் கவனம் ஈர்க்கப்படுகிறது. இது முதற்கொண்டு கடன்தாரரோ மற்றும் பொது மக்களோ இந்த சொத்தில் எந்தவிதமான வில்லங்கங்களும் ஏற்படுத்தக்கூடாது என்றும் அவ்வாறு ஏற்படுத்தினால் அது யூனியன் பேங்க் ஆப் இந்தியா, மாடம்பாக்கம் கிளைக்கு வந்து சேரவேண்டிய கடன் தொகையை வட்டி, இதர செலவுகளுக்கு கட்டுப்பட்டவை என்று இதன் மூலம் தெரிவித்துக்கொள்கிறோம். சொத்துக்கள் விவரம்

சொத்து எண்.1: சர்வே என்.1-9A/8B, புதிய சர்வே என்.1/5E, மனை எண்.3, VVV நகர் என அழைக்கப்படும் லேஅவுட், சிட்லப்பாக்கம் கிராமம், தாம்பரம் தாலுகா, காஞ்சிபுரம் மாவட்டம், சென்னை-600 064 என்னும் முகவரியிலுள்ள 1111 சதுர அடி வீட்டு மனை மற்றும் RCC தனம்போட்ட கட்டிடம் அதனுடன் அனைத்து வசதிகள் மற்றும் அதனுடன் இணைந்த துண்டுகளும், பகுதிகளும், Mr.R.றீராம்-க்கு சொந்தமானது, எல்லைகள்: வடக்கு: தனியார் சொத்து, தெற்கு: 12 அடி ரோடு, கிழக்கு: மனை எண்.2, மேற்கு: மனை எண்.4.

சொத்து என்.2; சர்வே என்.684/B3 (பகுதி) சப் டிவிஷன் திட்டப்படி சர்வே என்.684/B86, மாடம்பாக்கம் கிராமம், தாம்பரம், காஞ்சிபுரம் மாவட்டம், சென்னை-600 126 என்னும் முகவரியிலுள்ள 1480 சதுர அடி நிலம் மற்றும் கட்டிடம் மற்றும் அதனுடன் இணைந்த துண்டுகளும், பகுதிகளும், Mrs.S.சதாலஷ்மி-க்கு சொந்தமானது. எல்லைகள்: வடக்கு: மனை எண்.25, தெற்கு: மாடம்பாக்கம் மெயின் ரோடு, கிழக்கு: மனை எண்.2B, மேற்கு: மனை எண்.1.

தேதி : 20.01.2022 இடம் : மாடம்பாக்கம் அங்கீகரிக்கப்பட்ட அதிகாரி யூனியன் பேங்க் ஆப் இந்தியா



CIN: L74999TN1972PLC006127 பதிவு அனுவலகம்: "மைத்ரி", எண்.132, கதீட்ரல் சாலை சென்னை - 600 086. Tel.: 044 2811 2472 / 73 Website: www.ranegroup.com; E-mail: investorservices@ranegroup.com

ரானே இன்றின் வால்வ் லிமிடெட்

உறுப்பினர்களுக்கான அறிவிப்பு - அஞ்சல் வாக்கு

நிறுவனங்கள் சட்டம், 2013 இன் பிரிவு 110 இன் படி, நிறுவனங்களின் விதி 22 உடன் படிக்கவும் (மேலாண்மை மற்றும் நிர்வாகம்) விதிகள், 2014 மற்றும் MCA சுற்றறிக்கைகள் (கீழே வரையறுக்கப்பட்டுள்ளபடி)

நிறுவனங்கள் சட்டம், 2013 இன் பிரிவு 110 இன் படி, 2014 ஆம் ஆண்டின் நிறுவனங்கள் (மேலாண்மை மற்றும் நிர்வாகம்) விதிகளின் விதி 20, 22 செக்யூரிட்டீஸ் எக்ஸ்சேஞ்ச் போர்டு ஆஃப் இந்தியாவின் (பட்டியல் தரவுகள் மற்றும் வெளிப்படுத்தும் தேவைகள்) மற்றைய தேவையானதான ஒழுங்குமுறைகளின், ஒழுங்குமுறை 44 படியும் உடன் படிக்கப்பட்டு திருத்தப்பட்ட விதிமுறைகள் 2015 ("SEBI பட்டியல் விதிமுறைகள்") மற்றும் பெருநிறுவன விவகார அமைச்சகம் ("MCA") வெளியிட்ட சுற்றறிக்கைகளின் அடிப்படையில் அதன் பொதுச் சுற்றறிக்கை எண். 14/2020 ஏப்ரல் 08, 2020 மற்றும் பொதுச் சுற்றறிக்கை எண். 17/2020 ஏப்ரல் 13, 2020, ஜூன் 15, 2020 தேதியிட்ட பொதுச் சுற்றறிக்கை எண். 22/2020, பொதுச் சுற்றறிக்கை எண். 33/2020 செப்டம்பர் 28, 2020, பொதுச் சுற்றறிக்கை எண். 39/2020 டிசம்பர் 31, 2020, பொதுச் சுற்றறிக்கை எண். 10/20. ஜூன் 23, 2021 தேதியிடப்பட்டது. பொதுச் சுற்றறிக்கை எண். 20/2021 தேதியிட்ட டிசம்பர் 08, 2021 (ஒட்டுமொத்தமாக "எம்சிஏ சுற்றறிக்கைகள்" என்று குறிப்பிடப்படுகிறது) மற்றும் தற்போது நடைமுறையில் உள்ள பிற பொருந்தக்கூடிய சட்டங்கள் மற்றும் ஒழுங்குமுறைகள், ஜனவரி 25, 2022 ("அறிவிப்பு") தேதியிட்ட அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளபடி, ("அறிவிப்பு") தேதியிட்ட அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளபடி, உறுப்பினர்களுக்கு முன்னுரிமை அடிப்படையில் வாரண்டுகளை வழங்குவதற்கான சிறப்புத் தீர்மானம் தொலை மின்னணு வாக்குப்பதிவு ("மின்-வாக்களிப்பு") தபால் வாக்கு மூலம் நிறுவனம் உறுப்பினர்களின் ஒப்புதலைக் கோரியுள்ளது.

மேற்கூறிய MCA சுற்றறிக்கைகளுக்கு இணங்க, நிறுவனம் 25 ஜனவரி 2022 செவ்வாய்கிழமை அன்று, ஜனவரி 21, 2022 ("கட்-ஆஃப் தேதி") அன்றுள்ளபடி கம்பெளியில் / டெபாசிட்டரியில் மின்னஞ்சல் முகவரி பதிவு செய்து வைத்திருக்கும் அனைத்து உறுப்பினர்களுக்கும் மின்னணு முறையில் அஞ்சல வாக்குச் சீட்டு அறிவிப்பை எலக்ட்ரானிக் வழிவகையில் அனுப்பியுள்ளது. டைபாசிட்டரிகளில் மின்னஞ்சல் ஐடிகள் பதிவு செய்யப்படாத உறுப்பினர்கள், அஞ்சல் வாக்குச்சீட்டு அறிவிப்பில் விவரிக்கப்பட்டுள்ளபடி தேவையான விவரங்கள் மற்றும் ஆவணங்களை நிறுவனத்தின் மின்னஞ்சல் ஐடி investorservices@ranegroup.com அல்லது RTA இன் மின்னஞ்சல் ஐடி srirams@integratedindia.inக்கு அனுப்புமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். மேற்கூறிய சுற்றறிக்கைகளுக்கு இணங்க, அஞ்சல் வாக்கு அறிவிப்பு, படிவங்கள் மற்றும் முன் பணம் செலுத்திய வணிக உறை ஆகியவற்றின் கடின நகல் இந்த அஞ்சல் வாக்குச்சீட்டுக்கு அனுப்பப்படாது. தொலைதூர மின்-வாக்கு வசதி மூலம் மட்டுமே வாக்களிப்பு செய்ய முடியும். தொலைநிலை மின்-வாக்களிப்பை எளிதாக்குவதற்காக நிறுவனம் மத்திய வைப்பு சேவைகள் (இந்தியா) லிமிடெட் (சி.டி.எஸ்.எல்) நிறுவளத்தை ஈடுபடுத்தியுள்ளது. தொலை மின்-வாக்களிப்பு காலம் ஜனவரி 26, 2022 புதன்கிழமை (காலை 9.00 ஐ.எஸ்.டி) தொடங்கி, பிப்ரவரி 24, 2022 வியாழக்கிழமை மாலை 5.00 எல்ஐசி ஹவுசிங் ஃபைனான்ஸ் லிமிடெட்-ன் அங்கீகாரம் பெற்ற அதிகாரியால் 05.11.2021 தேதியிட்ட ஒரு கேட்பு அறிவிப்பு தரப்பட்டது.

கடன்தாரர்கள், இத்தொகையை திருப்பிச் செலுத்த தவறியதால், கீழே கையொப்பமிட்டுள்ளவர் மேற்கூறப்பட்ட விதிகளின் 8-வது விதி மற்றும் சட்டத்தின் 13(4) ஆம் பிரிவின் கீழ் அவருக்கு வழங்கப்பட்ட அதிகாரங்களைச் செயல்படுத்தி, திருமதி. முத்துலட்சுவி & திரு. முனீஸ்வரன் R ஆகியோருக்கு சொந்தமான கீழே விவரணை செய்யப்பட்டுள்ள சொத்தை 21.01.2022 தேதியன்று சுவாதீனம் செய்துள்ளார் என்று குறிப்பாக கடன்தாரருக்கும் மற்றும் பொதுவாக பொதுமக்களுக்கும் இதன் வழியாக அறிவிப்பு தரப்படுகிறது.

இந்த சொத்து குறித்து எந்த பரிவர்த்தனை நடவடிக்கைகளிலும் ஈடுபடவேண்டாம் என்று குறிப்பாக கடன்தாரர்களும் மற்றும் பொதுவாக பொதுமக்களும் இதன் மூலம் எச்சரிக்கப்படுகிறார்கள் மற்றும் அதை மீறி இந்த சொத்து குறித்து எந்த நடவடிக்கைகளிலும் ஈடுபடுவது ரூ.38,32,475.98 (ரூபாய் முப்பத்து எட்டு இலட்சத்து, முப்பத்து இரண்டாயிரத்து, நானூற்று எழுபத்து ஐந்து மற்றும் தொண்ணூற்று எட்டு பைசா மட்டும்) என்ற தொகையுடன், 05.11.2021 தேதியிலிருந்து செயல்விளைவு பெறும் வகையில் மாதாந்திர ரீதியில் ஒப்பந்த வீதத்தில் எதிர்கால வட்டியையும் சேர்த்து எல்ஐசி ஹவுசிங் ஃபைனான்ஸ் லிமிடெட்டக்கு செலுத்தப்படுவதற்கு கட்டுப்பட்டதாகும் என்று தெரிவிக்கப்படுகிறது.

அசையா சொத்தின் விவரம் - அட்டவணை

சென்னை, மாம்பலம் கிண்டி தாலுகாவில் விருகம்பாக்கம் கிராமத்தில் பழைய புல எண்.18/1, புதிய புல எண்.18/1D2, T.S. எண். 49, தொகுதி எண்.27-ல் உள்ளடங்கி, மனை எண்.15, கதவு எண்.15A, காந்தி தெரு, ஸ்ரீவெங்கடேஷ் நகர், விருகம்பாக்கம், சென்னை என்ற முகவரியில் அமைந்துள்ள குடியிருப்பு வளாகத்தில் மொத்த பரப்பளவான 2800 சதுரஅடி நிலத்தில் (260.13 சதுரமீட்டர்கள்) பகுபடா பங்காக 581 சதுரஅடி பரப்புடன் சேர்த்து முதல் தளத்தில், பிளாட் எண்.E என்பதில் 1390 சதுரஅடி பரப்பளவுடன் கூடிய கட்டிடப் பகுதியையும் உள்ளடக்கிய சொத்தில் அடங்கியுள்ள அனைத்தும்.

இதன் நாற்புற எல்லைகள்; வடக்கில்: மனை எண்.14; தெற்கில்: மனை எண்.16, கிழக்கில்: காந்தி தெரு மற்றும் மேற்கில்: மனை எண்.10 ஆகிய நாற்புற எல்லைகளால் சூழப்பட்டு, அதற்கு மத்தியில் அமைந்திருக்கின்ற 2800 சதுரஅடி பரப்பளவுடன் கூடிய காலி வீட்டுமனை சொத்து, தென்சென்னை பதிவு மாவட்டம் மற்றும் விருகம்பாக்கம் துணைப்பதிவு மாவட்டத்தின் வரம்பெல்லைகளுக்குள் அமைந்துள்ளது.

REF/LA/510300004087 - 2002 ஆம் ஆண்டு நிதிச் சொத்துக்கள் பாதுகாப்பு மற்றும் புனரமைப்பு மற்றும் பாதுகாப்பு நலன் அமல்படுத்துதல் சட்டத்தின் கீழ் மற்றும் 2002 பிணைக்காப்பு (அமலாக்கம்) விதிகளின் 8-ம் விதியுடன் பிரிவு 13(2) என்பவற்றின் கீழ் வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களைச் செயல்படுத்தும் வகையில் அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள ரூ.37,55,783.27 (ரூபாய் முப்பத்து ஏழு இலட்சத்து ஐம்பத்து வீதத்தில் எதிர்கால வட்டியையும் சேர்த்து கேட்பு அறிவிப்பு மட்டும்) என்ற தொகையுடன் மாதாந்திர ரீதியில் ஒப்பத்த வீதத்தில் எதிர்கால வட்டியையும் சேர்த்து கேட்பு அறிவிப்பு தேதியிலிருந்து 60 நாட்களுக்குள் திருப்பிச் செலுத்துமாறு கோரி கடன்தாரர்கள் திருவதி. S. சித்ரா & திரு. P.S. சிவக்குமார் ஆகியோருக்கு 29.04.2021-லிருந்து செயல்விளைவு பெறும் வகையில், கீழே கையொப்பமிட்டுள்ள எல்ஐசி ஹவுசிங் ஃபைனான்ஸ் லிமிடெட்ட்-ன் அங்கோரம் பெற்ற அதிகாரியால் 28.04.2021 தேதியிட்ட ஒரு கேட்பு அறிவிப்பு தரப்பட்டது. கடன்தாரர்கள், இத்தொகையை திருப்பிச் செலுத்த தவறியதால், கீழே கையொப்பமிட்டுள்ளவர் மேற்கூறப்பட்டது. கடன்தாரர்கள், இத்தொகையை திருப்பிச் செலுத்த தவறியதால், கீழே கையொப்பமிட்டுள்ளவர் மேற்கூறப்பட்டது. கடன்தாரர்கள், இத்தொகையை திருப்பிச் செலுத்த தவறியதால், கீழே கையொப்பமிட்டுள்ளவர் மேற்கூறப்பட்டது தைவது விதி மற்றும் சட்டத்தின் 13(4) ஆம் பிரிவின் கீழ் அவருக்கு வழங்கப்பட்ட அதிகாரங்களைச் செயல்படுத்தி, திருமதி. S. சித்ரா & திரு. P.S. சிவக்குமார் ஆகியோருக்கு ஆகியோருக்குச் சொந்தமான கீழே விவரணை செய்யப்பட்டுள்ள சொத்தை 21.01.2022 தேதியன்று சுவாதீனம் செய்துள்ளார் என்று குறிப்பாக கடன்தாரருக்கும் மற்றும் பொதுவாக பொதுமக்களுக்கும் இதன் வழியாக அறிவிப்பு தரப்படுகிறது.

இந்த சொத்து குறித்து எந்த பரிவர்த்தனை நடவடிக்கைகளிலும் ஈடுபடவேண்டாம் என்று குறிப்பாக கடன்தாரர்களும் மற்ற பொதுவாக பொதுமக்களும் இதன் மூலம் எச்சரிக்கப்படுகிறார்கள் மற்றும் அதை மீறி இந்த சொத்து குறித்து எற் நடவடிக்கைகளிலும் ஈடுபடுவது ரூ.37,55,783.27 (ரூபாய் முப்பத்து ஏழு இலட்சத்து ஐம்பத்து ஐந்தாயிரத்து எழுதூற்று அறுபத மூன்று மற்றும் இருபத்து ஏழு பைசா மட்டும்) என்ற தொகையுடன், 29.04.2021 தேதியிலிருந்து செயல்விளைவு பெற வகையில் மாதாந்திர ரீதியில் ஒப்பந்த வீதத்தில் எதிர்கால வட்டியையும் சேர்த்து எல்ஐசி ஹவுசிங் ஃபைனான் லியிடெட்டக்கு செலுத்தப்படுவதற்கு கட்டுப்பட்டதாகும் என்று தெரிவிக்கப்படுகிறது.

அசையா சொத்தின் விவரம் - அட்டவணை

புதிய கதவு எண்.61/1, பழைய கதவு எண்.16-A, வ.உ.சி. நகர், அண்ணாநகர் கிழக்கு, சென்னை 600102 என்ற முகவரியில், சென்னை, அயனாவரம் கிராமத்தில் தொகு எண்.13-ல் பழைய T.S. எண்.57 மற்றும் பட்டாவின்படி புதிய T.S. எண்.57/48, என்பதில் உள்ளடங்கிய 7281 சதுரஅடி பரப்பளவுள்ள நிலத்தில், 330 சதுரஅடி பகுபடா பங்கிற்கான உரிமை மற்றும் நலன்களுடன் அந்திலச்சொத்தில் அமைந்துள்ள ''A.P. அனுதிதா'' என்ற அடுக்குமாடி குடியிருப்பு வளாகத்தின் முதல் தனத்தில் பிளாட் எண்.F-8 (கட்டுமானப்பணி ஒப்பந்தத்தின்படி) என்பதில் 645 சதுரஅடி பரப்பளவுடன் கூடிய கட்டப்பட்ட கட்டிடப்பகுதியையும் (விகிதாச்சார அடிப்படையிலானபொது பயன்பாட்டு பகுதி உட்பட) உள்ளடக்கிய சொத்தில் அடங்கியுள்ள அனைத்தும்.

இச்சொத்து, வடக்கில்: திரு. சங்கரன் வாத்தியார், புருஷோத்தமன் மற்றும் சண்முகம் (TS. எண்.57/3 மற்றும் 57/13), தெற்கில்: மன ஐயர் மற்றும் ராகவா மேஸ்திரிக்கு சொந்தமான சொத்து (TS. எண்.57/43 மற்றும் 57/44), கிழக்கில்: ராகவா மேஸ்திரி மற்று கலியப்பெருமாளுக்கு சொந்தமான சொத்து TS. எண்.57/1, மேற்கில்: வ.உ.சி. நகர் என்ற நாற்புற எல்லைகளால் சூழப்பட்டு அதற் மத்தியில் அமைந்துள்ள இச்சொத்து, சென்னை மாநகராட்சியின் வரம்புகளுக்குள் மற்றும் மத்தியச் சென்னை பதிவு மாவட்டம் மற்று அண்ணாநகர் துணைப்பதிவு மாவட்டத்தின் வரம்பெல்லைகளுக்குள் அமைந்துள்ளது.

REF/LA/510300006303 - 2002 ஆம் ஆண்டு நிதிச் சொத்துக்கள் பாதுகாப்பு மற்றும் புனரமைப்பு மற்றும் பாதுகாப்பு நலன் அமல்படுத்துதல் சட்டத்தின் கீழ் மற்றும் 2002 பிணைக்காப்பு (அமலாக்கம்) விதிகளின் 8-ம் விதியுடன்; பிரிவு 13(2) என்பவற்றின் கீழ் வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களைச் செயல்படுத்தும் வகையில் அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள ரூ.47,18,573.51/- (ரூபாய் நாற்பத்து ஏழு இலட்சத்து பதினெட்டாயிரத்து ஐநூற்று எழுபத்து மூன்று மற்றும் ஐம்பத்தொரு பைசா மட்டும்) என்ற தொகையுடன் மாதாந்திர ரீதியில் ஒப்பத்த வீதத்தில் எதிர்கால வட்டியையும் சேர்த்து கேட்பு அறிவிப்பு தேதியிலிருத்து 60 நாட்களுக்குள் திருப்பிச் செலுத்துமாறு கோரி கடன்தாரர்கள் திகு. ஹரிநாராயணன் & திகுமதி. புனிதா நாராயணன் ஆகியோருக்கு 11.04.2019-லிருந்து செயல்விளைவு பெறும் வகையில், கீழே கையொப்பமிட்டுள்ள எல்ஐசி ஹவுசிங் ஃபைனான்ஸ் லிமிடெட்-ன் அங்கீகாரம் பெற்ற அதிகாரியால் 10.04.2019 தேதியிட்ட ஒரு கேட்பு அறிவிப்பு தரப்பட்டது.

கடன்தாரர்கள், இத்தொகையை திருப்பிச் செலுத்த தவறியதால், கீழே கையொப்பமிட்டுள்ளவர் மேற்கூறப்பட்ட விதிகளின் 8-வது விதி மற்றும் சட்டத்தின் 13(4) ஆம் பிரிவின் கீழ் அவருக்கு வழங்கப்பட்ட அதிகாரங்களைச் செயல்படுத்தி, **திரு. ஹரிநாராயணன் & திருமதி. புனிதா நாராயணன்** ஆகியோருக்குச் சொந்தமான கீழே விவரணை செய்யப்பட்டுள்ள சொத்தை 21.01.2022 தேதியன்று சுவாதீனம் செய்துள்ளார் என்று குறிப்பாக கடன்தாரருக்கும் மற்றும் பொதுவாக பொதுமக்களுக்கும் இதன் வழியாக அறிவிப்பு தரப்படுகிறது.

இந்த சொத்து குறித்து எந்த பரிவர்த்தனை நடவடிக்கைகளிலும் ஈடுபடவேண்டாம் என்று குறிப்பாக கடன்தாரர்களும் மற்றும் பொதுவாக பொதுமக்களும் இதன் மூலம் எச்சரிக்கப்படுகிறார்கள் மற்றும் அதை மீறி இந்த சொத்து குறித்து எந்த நடவடிக்கைகளிலும் ஈடுபடுவது ரூ.47,18,573.51/- (ரூபாய் நாற்பத்து ஏழு இலட்சத்து பதினெட்டாயிரத்து ஐநூற்று எழுபத்து மூன்று மற்றும் ஐம்பத்தொரு பைசா மட்டும்) என்ற தொகையுடன், 11.04.2019 தேதியிலிருந்து செயல்விளைவு பெறும் வகையில் மாதாந்திர ரீதியில் ஒப்பந்த வீதத்தில் எதிர்கால வட்டியையும் சேர்த்து எல்ஐசி ஹவுசிங் ஃபைனான்ஸ் லிமிடெட்-க்கு செலுத்தப்படுவதற்கு கட்டுப்பட்டதாகும் என்று தெரிவிக்கப்படுகிறது.

அசையா சொத்தின் விவரம் - அட்டவணை

சென்னை மாநகராட்சியின் பெரம்பூர் புரசைவாக்கம் தாலுகா, கொன்னூர் கிராமத்தில், மனை எண்.C, பழைய புல எண்.117/3, (பட்டா எண்.564/2000 என்பதன்படி) என்பதில் உள்ளடங்கிய 2998 சதுரஅடி என்ற மொத்த பரப்பளவு கொண்ட நிலச்சொத்தில் 432 சதுரஅடி பகுபடா பங்கு நிலத்துடன் சேர்த்து, அந்த நிலச்சொத்தில் கட்டப்பட்டுள்ள குடியிருப்பு வளாகத்தின் இரண்டாவது தளத்தில் பிளாட் எண்.S-1 என்பதில், பொது பயன்பாட்டு பகுதியின் விகிதாச்சார பங்கு உட்பட, 825 சதுரஅடி பரப்புடன் கட்டப்பட்ட கட்டிடப்பகுதி மற்றும் வரம்பெல்லை குறிக்கப்பட்ட ஒரு கார் நிறுத்தப்பகுதி ஆகியவற்றை உள்ளடக்கிய சொத்தில் சொத்தில் அடங்கியுள்ள அனைத்தும்.



CI	CIPET: Institute of Petrock (Formerly Central Institute of Pla (Department of Chemi Ministry of Chemicals & I	गयन एवं उर्वरक मंत्रालय, ध जै. 600 032 hemicals Technology (astics Engineering & Technolo icals & Petrochemicals, Fertilizers, Govt. of India) undy, Chennai – 600 032. : chennai@cipet.gov.in websi	भारत सरकार (IPT) ^{ygy)} te: www.cipet.gov.in
	Notice inviting E-render for outsourcing of manpo		ate: January 25, 2
CIP	ET: IPT, Chennai, invites E-tender for outsourcing of manpower services ar	nd security services, as per the o	details given below.
CIP	ET: IPT, Chennai, invites E-tender for outsourcing of manpower services ar Description	Estimated annual cost	Last Date and Tir
-208		1 246 70 50 70 10	details given below. Last Date and Tir for Submission 14.02.2022 15.00 hrs.

	ரூபாய் கோடியில் பங்கு தகவல்கள் தவி							
eu. ersier,	விவரங்கள்	31.12.2021 அன்றுடன் முடிந்த காயன்டிற்கான	31.12.2020 அன்றுடன் முடிந்த காலாண்டிற்கான	31.12.2021 அன்றுடன் முடிந்த ஒன்பது மாதத்திற்கான	31.12.202 அன்றுடல் முடிந்த ஒன் மாதத்திற்கா			
		தனிக்கை செய்யப்படாத	தனிக்கை செய்யப்படாத	தனிக்கை செய்யப்படாத	தனிக்கை செய்யப்பட			
Ь.	இயக்கத்திலிருந்து மொத்த வருமானம்	80,99	92.56	275.46	206.4			
2.	இந்தக்காலத்திற்கான நிகர லாபம் / (நஷ்டம்)							
	வரி மற்றும் விதிவிலக்கான இனங்களுக்கு முன்	(1.90)	(2.03)	(14.37)	(31.6)			
3.	இந்தக்காலத்திற்கான வரிக்கு முன் நிகர							
	லாபம் / (நஷ்டம்) (விதிவிலக்கான இனங்களுக்கு பின்)	(4.55)	21.46	(17.92)	(8.9)			
4.	இந்தக்காலத்திற்கான நிகர லாபம் / (நஷ்டம்) வரி							
89	மற்றும் விதிவிலக்கான இனங்களுக்கு பின்	(2.97)	14.17	(11.85)	(5.6			
5.	இந்தக்காலத்திற்கான மொத்த விரிவான வருமானம்							
	(இந்தக்காலத்திற்கான உள்ளடக்கிய லாபம் / (நஷ்டம்)	10.000	1277 222	100000	1000			
	(வரிக்கு பின்) மற்றும் விரிவான வருமானம் (வரிக்கு பின்)		14.08	(11.66)	(5.8)			
6.	பங்கு மூலதனம்	6.72	6.72	6.72	6,7			
7.	பங்கு ஒன்றுக்கு வசூமானம் (தொடர்ச்சியான மற்றும்							
	நிறுத்தப்பட்ட செயல்பாடுகளுக்கு) (EPS) (ரூ.10/– வீதம்)							
	(அ) அடிப்படை	(4.42)	21.08	(17.64)	(8.3			
	(ஆ) நீர்த்த மதிப்பு:	(4.42)	21.08	(17.64)	(8.3)			

. திவு அலுவலகம்: "மைத்ரி", 132, கதீட்ரல் சாலை, சென்னை - 600 086.

ரானே இன்றின் வால்வ் லிமிடெட்

மணி. ஐ.எஸ்.டி) முடிவடைகிறது. குறிப்பிட்ட தேதி மற்றும் நேரத்திற்கு அப்பால் தொலை மின்-வாக்களிப்பு அனுமதிக்கப்படாது, அதன்பிறகு வாக்களிப்பதற்காக மின்-வாக்களிப்பு தொகுதி சி.டி.எஸ்.எல் நிறுவனத்தால் முடக்கப்படும்.

கட்-ஆஃப் தேதியின்படி உறுப்பினர்களின் பதிவேட்டில் அல்லது வைப்புத்தொகையாளர்களால் பராமரிக்கப்படும் நன்மை பயக்கும் உரிமையாளர்களின் பதிவேட்டில் பதிவுசெய்யப்பட்ட ஒரு நபருக்கு மட்டுமே தொலை மின்-வாக்களிக்கும் வசதியைப் பெற உரிமை உண்டு. உறுப்பினர்களின் வாக்களிக்கும் உரிமைகள் கட்-ஆஃப் தேதியின்படி நிறுவனத்தின் பணம் செலுத்திய சமநிலை பங்குகளின் மூலதனத்தின் பங்குகளுக்கு விகிதத்தில் இருக்கும்.

மின்-வாக்கு வசதி https://www.evotingindia.com என்ற இணைப்பில் கிடைக்கிறது. அஞ்சல் வாக்கு அறிவிப்பு, விளக்க அறிக்கையுடன் மற்றும் தொலைநிலை மின்-வாக்களிப்பின் முறை மற்றும் முறையை குறிக்கும் விளக்க அறிக்கையுடன் உருவாக்கம் பெறாத படிவம் மற்றும் தங்கள் மின்னஞ்சல் முகவரிகளை பதிவு செய்யாத உறுப்பினர்கள் பங்குகளை வைத்திருக்கும் உறுப்பினர்கள் விபரம் ஆகியன நிறுவனத்தின் இணையதளத்தில் www.ranegroup.com, www.bseindia.com இல் உள்ள பிஎஸ்இ லிமிடெட் வலைத்தளங்கள், www.nseindia.com இல் உள்ள பிஎஸ்இ லிமிடெட் வலைத்தளங்கள், www.nseindia.com இல் தேசிய பங்குச் சந்தை இந்தியா லிமிடெட் மற்றும் சிடிஎஸ்எல் வலைத்தளம் https://www.evotingindia.com ஆகியவற்றில் கிடைக்கும்.

திரு. பாலு ஸ்ரீதர், பயிற்சி செய்யும் கம்பெனி செயலாளர் (ஐ.சி.எஸ்.ஐ உறுப்பினர் எண். எஃப்.சி.எஸ் 5869), M/s. A.K.ஜெயின் & அசோசியேட்ஸ், நிறுவனத்தின் செயலாளர்கள், அஞ்சல் வாக்குச்சீட்டை நியாயமான மற்றும் வெளிப்படையான முறையில் ஆராய்வதற்கான ஆய்வாளராக நியமிக்கப்பட்டுள்ளனர்.

அஞ்சல் வாக்குப்பதிலின் முடிவுகள் அஞ்சல் வாக்குப்பதிவு முடிவடைந்த நாளிலிருந்து 2 வேலை நாட்களுக்குள் அறிவிக்கப்படும். ஸ்க்ரூட்டினீசரின் அறிக்கையுடன் அறிவிக்கப்பட்ட முடிவுகள் நிறுவனத்தின் வலைத்தளமான www.ranegroup.com மற்றும் சி.டி.எஸ்.எல் www.evotrigindia.com இணையதளத்தில் முடிவு அறிவிக்கப்பட்ட உடனேயே வைக்கப்படும். முடிவுகள் உடனடியாக நிறுவனத்தின் பங்குகள் பட்டியலிடப்பட்டுள்ள பங்குச் சந்தைகளுக்கு அனுப்பப்படும்.

மின்-வாக்களிப்பு தொடர்பான ஏதேனும் கேள்விகள் அல்லது சிக்கல்கள் இருந்தால், உறுப்பினர்கள் அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் (கேள்விகள்) மற்றும் உதலிப் பிரிவின் கீழ் www.evotingindia.com இல் கிடைக்கும் மின்-வாக்கு கையேட்டைப் பார்க்கலாம் அல்லது helpdesk.evoting@cdslindia க்கு மின்னஞ்சல் எழுதவும் அல்லது திரு. ராகேஷ் டால்வியை (022-23058542/43) தொடர்பு கொள்ளவும்.

(இயக்குனர் குழு உத்தரவுப்படி) சென்னை ரானே இன்ஜின் வால்வ் லிமிடெடுக்காக ஜனவரி 25, 2022 விவேகானந்தா எம். செயலாளர்

epaper. inamani.com

<u>இந்நிலச்சொத்தின் நாற்புற எல்லைகள்</u>; வடக்கில்: புல எண்.117/2-ன் கீழ் நிலம், தெற்கில்: கே.கே. நகர் விரிவு, 3வது தெரு, கிழக்கில்: கதவு எண்.1/3 என்பதனைக் கொண்ட கட்டிடம் மற்றும் மேற்கில் மனை எண்.B. என்பவற்றால் சூழப்பட்டுள்ள இந்நிலச்சொத்தானது சென்னை வடக்கு பதிவு மாவட்டம் மற்றும் கொன்னூர் துணைப்பதிவு மாவட்டத்தின் வரம்பெல்லைகளுக்குள் அமைந்துள்ளது.

REF/LA/510300008205 - 2002 ஆம் ஆண்டு நிதிச் சொத்துக்கள் பாதுகாப்பு மற்றும் புரைமைப்பு மற்றும் பாதுகாப்பு நலன் அமல்படுத்துதல் சட்டத்தின் கீழ் மற்றும் 2002 பிணைக்காப்பு (அமலாக்கம்) விதிகளின் 8-ம் விதியுடன் பிரிவு 13(2) என்பவற்றின் கீழ் வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களைச் செயல்படுத்தும் வகையில் அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள ரூ.23,95,657.70 (ரூபாய் இருபத்து மூன்று இலட்சத்து தொண்ணூற்று ஐந்தாமிரத்து அறுநாற்று ஐம்பத்து எழு மற்றும் எழுபது வைசா மட்டும்) என்ற தொகையுடன் மாதாந்திர ரீதியில் ஒப்பந்த வீதத்தில் எதிர்கால வட்டியையும் சேர்த்து கேட்பு அறிவிப்பு தேதியிலிருந்து 60 நாட்களுக்குள் திருப்பிச் செலுத்துமாறு கேளி கடன்தாரர்கள் திருமதி. ராமன் ஷீலா & திரு. கோபி ஆகியோருக்கு 29.04.2021-லிருந்து செயல்விளைவு பெறும் வகையில், கீழே கையொப்பமிட்டுள்ள எல்ஐசி ஹவுசிங் ஃபைனான்ஸ் லிமிடெட்டன் அங்கீகாரம் பெற்ற அதிகளியால் 28.04.2021 தேதியிட்ட ஒரு கேட்பு அறிவிப்பு தரப்பட்டது.

கடன்தாரர்கள், இத்தொகையை திருப்பிச் செலுத்த தவறியதால், கீழே கையொப்பமிட்டுள்ளவர் மேற்கூறப்பட்ட விதிகளின் 8-வது விதி மற்றும் சட்டத்தின் 13(4) ஆம் பிரிவின் கீழ் அவருக்கு வழங்கப்பட்ட அதிகாரங்களைச் செயல்படுத்தி, திருமதி, ராமன் ஷீலா & திரு. கோபி ஆகியோருக்குச் சொந்தமான கீழே விவரணை செய்யப்பட்டுள்ள சொத்தை 21.01.2022 அன்று சுவாதீனம் செய்துள்ளார் என்று குறிப்பாக கடன்தாரருக்கும் மற்றும் பொதுவாக பொதுமக்களுக்கும் இதன் வழியாக அறிவிப்பு தரப்படுகிறது. இந்த சொத்து குறித்து எந்த பரிவர்த்தனை நடவடிக்கைகளிலும் ஈடுபடவேண்டாம் என்று குறிப்பாக கடன்தாரர்களும் மற்றும் பொதுவாக பொதுமக்களும் இதன் மூலம் எச்சரிக்கப்படுகிறார்கள் மற்றும் அதை மீறி இந்த சொத்து குறித்து எந்த நடவடிக்கைகளிலும் ஈடுபடுவது ரூ.23,95,657.70 (ரூபாய் இருபத்து மூன்று இலட்சத்து தொண்ணூற்று ஐந்தாயிரத்து அறுதாற்று ஐம்பத்து ஏழு மற்றும் எழுபது பைசா மட்டும்) என்ற தொகையுடன், 29.04.2021 தேதியிலிருந்து செயல்விளைவு பெறும் வகையில் மாதாந்திர ரீதியில் ஒப்பந்த வீதத்தில் எதிர்கால வட்டியையும் சேர்த்து எல்ஐசி ஹவுசிங் ஃபைனான்ஸ் லிமிடெட்டக்கு செலுத்தப்படுவதற்கு கட்டுப்பட்டதாகும் என்று தெரிவிக்கப்படுகிறது.

<u>அசையா சொத்தின் விவரம் - அட்டவணை</u>

திருவள்ளுர் மாவட்டத்தின், பூந்தமல்லி தாலுகாவில், ஆவடி நகராட்சியின் கீழ் தண்டுரை கிராமத்தில் புல எண்.326/3 என்பதில் பழைய கதவு எண்.84, புதிய கதவு எண்.39, வள்ளலார் நகர், முதல் பிரதான சாலை என்ற முகவரியில், 2322 சதுரஅடி பரப்பளவுள்ள திலச்சொத்தில் அடங்கியுள்ள அனைத்தும்.

இந்திலச்சொத்தின் நாற்பற எல்லைகள்: வடக்கில்: திரு. D. ராஜ் குமாருக்கு சொந்தமான வீடு, தெற்கில்: திருமதி. A. வெற்றிச்செல்விக்கு சொந்தமான சொத்து, கிழக்கில்: திரு. M. பொன்னுசாமிக்கு சொந்தமான மனை, மேற்கில்: முதல் பிரதான சாலை என்ற நாற்புற எல்லைகளால் சூழப்பட்டுள்ள இந்சிலச்சொத்து, சென்னை, தெற்கு பதிவு மாவட்டம் மற்றும் ஆவடி துணைப்பதிவு மாவட்டத்தின் வரம்பெல்லைகளுக்குள் அமைந்துள்ளது.

தேதி: 21.01.2022 இடம்: சென்னை

அங்கீகாரம் பெற்ற அதிகாரி, எல்ஐசி ஹவுசிங் ஃபைனான்ஸ் லிமிடெட்.

மேலே உள்ளது 2015-ஆம் வருடத்திய SEBI அமைப்பின் ஒழுங்குமுறை விதிகளின், ஒழுங்குமுறை விதி 33-ன்கீழ் (பட்டியல் மற்றும் வெளிப்படுத்தல் தேவைகள்) பங்குச்சந்தைகளில் தாக்கல் செய்யப்பட்ட, காலாண்டு முடிவுகளின் விரிவான வடிவத்தின் சாராம்சம் ஆகும். இந்த தணிக்கை செய்யப்பாத நிதிரிலை முடிவுகளின் முழு வடிவம் பங்குச்சந்தைகளின் இணையதளங்களான www.bseindia.com, www.nseindia.com மற்றும் நிறுவனத்தின் இணையதளமான www.ranegroup.com என்ற முகவரியில் கிடைக்கும்.

குறிப்புகள்

Rane

I. மேற்கண்ட தணிக்கை செய்யப்பட்ட நிதிநிலை முடிவுகள் தணிக்கைக் குழுவினால் பரிந்துரைக்கப்பட்டு, இயக்குநர்கள் குழுவினால் முறையே 2022 ஜனவரி 25 அன்று நடைபெற்ற அவர்களுடைய கூட்டங்களில் ஒப்பதல் அளிக்கப்பட்டது. மேலும் நிதிநிலை அறிக்கை தணிக்கையாளர்களால் வரையறுக்கப்பட்ட மறு ஆய்வுக்கு உட்பட்டது.

. a) கோவிட் – 19 தொற்றுநோய் பரவலின் காரணமாக, இந்திய அரசாங்கம் அறிவித்த ஊரடங்கின் விளைவாக, டிசம்பர் 31, 2020 உடன் முடிவடைந்த ஒன்பது மாதங்களின் ஒரு பகுதிக்கான நிறுவனத்தின் செயல்பாடுகள் இடை நிறுத்தப்பட்டதால், டிசம்பர் 31, 2020–ல் முடிவடைந்த ஒன்பது மாதங்களின் முடிவுகள், டிசம்பர் 31, 2021–ல் முடிவடைந்த ஒன்பது மாதங்களின் முடிவுகளுடன் ஒப்பிட இயலாது.

b) இந்த நிறிதலை முடிவுகள் ஒப்புதல் அளிக்கப்பட்ட தேதி வரையில் உள்பறமாகவும் மற்றும் வெளிப்பறமாகவும் கிளடக்கப்பெற்ற தலகல்களின் அடிப்படையில், சொத்து, இயற்திரம் மற்றும் சாதனங்கள், நிறுத்திலைக்கப்பட்ட வரிச் சொத்துக்கள், தளவாடங்கள், வியாபார வரவுகள் மற்றும் பிற நிதிரிலைச் சொத்துக்களில் எடுத்துச் செல்லும் தொகைகளில் எவ்விதமான சரிசெய்தலும் தேவையிலலை என்பதாக நிறுவனம் முடிவுக்கு வந்துள்ளது. கோவிட் –19 நிலமையானது, குறுகிய கால அளவில், வியாபாரத்தை பாதித்திருக்கும் சமயத்தில், வியாபாரம் பிர்காசிப்பது தொடர்பாக நீண்ட கால தடயம் எதனையும் நிர்வாகமானது எதிர்பாரக்கவில்லை. இருப்பினும், பிரளயத்தின் தன்மையும் மற்றும் கால நிரண்டமும் புலப்படாத காரணத்துடன கலந்துள்ளபடியால் நிதிநிலை முடிவுகள் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ள தேதியன்றுள்ளபடி, உண்மையான முடிவுகளானது, கணிக்கப்பட்டுள்ள முடிவுகளுடன் மாறுபட வாப்புள்ளது. நிறுவனமானது தொடர்ந்து எதிர்கால பொருளாதார நிலமைகளை கண்காணித்து, அதன் தரவுகளை மேப்படுத்திக் கொண்டிருக்கும்.

. விதிவிலக்கான உருப்படிகள் (நிகர) பின் வருவனவற்றைக் குறிக்கின்றன:

i. 2020 டிசம்பர் 31 அன்று முடிவடைந்த காலாண்டு மற்றும் ஒன்பது மாதங்கள் மற்றும் 2021 மார்ச் 31 அன்று முடிவடைந்த ஆண்டிற்கான ரூ.23.95 கோடி (தற்செயலான செலவுகளின் நிகர)நிலத்தை வீற்பனை செய்வதில் லாடம்,

ii. 2020 டிசம்பர் 31 அன்று முடிவடைந்த காலாண்டு மற்றும் ஒன்பது மாதங்களுக்கு தன்னார்வ ஓய்வூதிய செலவு செலவு ரூ. 0.46 கோடி மற்றும் ரூ. 1.27 கோடி; 2021 டிசம்பர் 31 அன்று முடிவடைந்த காலாண்டு மற்றும் ஒன்பது மாதங்களுக்கு ரூ. 2.65 கோடி மற்றும் ரூ. 3.55 கோடி,

iii. 2021 செப்டம்பர் 30 அன்று முடிவடைந்த காலாண்டு மற்றும் 2021 மார்ச் 31 அன்று முடிவடைந்த ஆண்டு முறையே தன்னார்வ ஒய்வூதிய செலவரு. 0.90 கோடி மற்றும்ரூ. 1.72 கோடி

சென்னை	ரானே இன்றின் வால்வ் லிமிடெடிற்காக
ஜனவரி 25, 2022	எல். கணேஷ், தலைவர்